

1. Loan payable is a

- (A) Income (B) Expenditure  
(C) Asset (D) Liability

கொடுக்கப்பட வேண்டிய கடன் ஒரு

- (A) வரவாகும் (B) செலவாகும்  
(C) சொத்தாகும் (D) பொறுப்பாகும்

2. The difference between the assets and liabilities are said to be

- (A) Drawings  
(B) Capital  
(C) Income  
(D) Expenditure

சொத்துகளும் பொறுப்புகளுக்கும்மான வேறுபாடு

- (A) எடுப்பு ஆகும்  
(B) முதல் ஆகும்  
(C) வரவு ஆகும்  
(D) செலவு ஆகும்

3. Assets are recorded in the books in its purchase price. This concept is said to be

- (A) Dual aspect concept  
(B) Revenue realisation concept  
(C) Historical cost concept  
(D) Full disclosure concept

ஏடுகளில் சொத்துக்களை அவற்றை வாங்கிய விலையில் பதிவது எதன் அடிப்படையில்

- (A) இரட்டைத் தன்மை கருத்து  
(B) வருவாய் தீர்வுக் கருத்து  
(C) புராதான அடக்க விலைக் கருத்து  
(D) முழு வெளியீட்டுக் கருத்து

Question 4 to 10:

Some business transactions are given. Analyse these transactions and find the accounts involved in these transactions and mark

வினா 4 முதல் 10 வரை :

சில வாணிப நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளை ஆய்வு செய்து தொடர்புடைய இரு கணக்குகளின் வகைக்கேற்ப a, b, c, d ஐ குறிப்பிடுக.

4. Capital introduced by Mr. 'X'

- (A) If both accounts are personal accounts
- (B) If both accounts are real accounts
- (C) If one is personal and the other is nominal
- (D) If one is real and the other is nominal

திரு X போட்ட முதல்

- (A) இரு கணக்குகளும் தன்சார் கணக்கு
- (B) இரு கணக்குகளும் சொத்து கணக்கு
- (C) ஒரு கணக்கு தன்சார் கணக்கு மற்றொன்று பெயரளவு கணக்கு
- (D) ஒரு கணக்கு சொத்து கணக்கு அல்லது தன்சார் கணக்கு மற்றொரு கணக்கு பெயரளவு கணக்கு

5. Credit sales to Mr. 'A'

- (A) If both accounts are personal accounts
- (B) If both accounts are real accounts
- (C) If one is personal and the other is nominal
- (D) If one is real and the other is nominal

திரு A அவர்களுக்கு கடன் விற்பனை

- (A) இரு கணக்குகளும் தன்சார் கணக்கு
- (B) இரு கணக்குகளும் சொத்து கணக்கு
- (C) ஒரு கணக்கு தன்சார் கணக்கு மற்றொன்று பெயரளவு கணக்கு
- (D) ஒரு கணக்கு சொத்து கணக்கு அல்லது தன்சார் கணக்கு மற்றொரு கணக்கு பெயரளவு கணக்கு

6. Drawing by Mr. 'X'

- (A) If both accounts are personal accounts
- (B) If both accounts are real accounts
- (C) If one is personal and the other is nominal
- (D) If one is real and the other is nominal

திரு X அவர்களின் எடுப்பு

- (A) இரு கணக்குகளும் தன்சார் கணக்கு
- (B) இரு கணக்குகளும் சொத்து கணக்கு
- (C) ஒரு கணக்கு தன்சார் கணக்கு மற்றொன்று பெயரளவு கணக்கு
- (D) ஒரு கணக்கு சொத்து கணக்கு அல்லது தன்சார் கணக்கு மற்றொரு கணக்கு பெயரளவு கணக்கு

7. Salary payable to Ram

- (A) If both accounts are personal accounts
- (B) If both accounts are real accounts
- (C) If one is personal and the other is nominal
- (D) If one is real and the other is nominal

திரு ராம் அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம்

- (A) இரு கணக்குகளும் தன்சார் கணக்கு
- (B) இரு கணக்குகளும் சொத்து கணக்கு
- (C) ஒரு கணக்கு தன்சார் கணக்கு மற்றொன்று பெயரளவு கணக்கு
- (D) ஒரு கணக்கு சொத்து கணக்கு அல்லது தன்சார் கணக்கு மற்றொரு கணக்கு பெயரளவு கணக்கு

8. 'A' refused to pay a part amount and hence it is treated as bad debts

- (A) If both accounts are personal accounts
- (B) If both accounts are real accounts
- (C) If one is personal and the other is nominal
- (D) If one is real and the other is nominal

A யால் மறுக்கப்பட்ட பகுதித்தொகை வராகடனாக கருதப்பட்டது

- (A) இரு கணக்குகளும் தன்சார் கணக்கு
- (B) இரு கணக்குகளும் சொத்து கணக்கு
- (C) ஒரு கணக்கு தன்சார் கணக்கு மற்றொன்று பெயரளவு கணக்கு
- (D) ஒரு கணக்கு சொத்து கணக்கு அல்லது தன்சார் கணக்கு மற்றொரு கணக்கு பெயரளவு கணக்கு

9. Amount payable by a customer is adjusted against another supplier on mutual Agreement

- (A) If both accounts are personal accounts
- (B) If both accounts are real accounts
- (C) If one is personal and the other is nominal
- (D) If one is real and the other is nominal

ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து வரவேண்டிய தொகையினை ஏற்று கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி வேறு ஒருவருக்கு தரவேண்டிய தொகையில் சரிசெய்யப்பட்டது.

- (A) இரு கணக்குகளும் தன்சார் கணக்கு
- (B) இரு கணக்குகளும் சொத்து கணக்கு
- (C) ஒரு கணக்கு தன்சார் கணக்கு மற்றொன்று பெயரளவு கணக்கு
- (D) ஒரு கணக்கு சொத்து கணக்கு அல்லது தன்சார் கணக்கு மற்றொரு கணக்கு பெயரளவு கணக்கு

10. Cash purchase of furniture

- (A) If both accounts are personal accounts
- (B) If both accounts are real accounts
- (C) If one is personal and the other is nominal
- (D) If one is real and the other is nominal

ரொக்க கொள்முதல் செய்யப்பட்டது

- (A) இரு கணக்குகளும் தன்சார் கணக்கு
- (B) இரு கணக்குகளும் சொத்து கணக்கு
- (C) ஒரு கணக்கு தன்சார் கணக்கு மற்றொன்று பெயரளவு கணக்கு
- (D) ஒரு கணக்கு சொத்து கணக்கு அல்லது தன்சார் கணக்கு மற்றொரு கணக்கு பெயரளவு கணக்கு

11. Accounting Equation is
- (A) Assets = Capital + Liabilities
  - (B) Capital = Assets + Liabilities
  - (C) Liabilities = Assets + Capital
  - (D) Capital = Liabilities – Assets

கணக்கியல் சமன்பாடு என்பது

- (A) சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்
- (B) முதல் = சொத்துக்கள் + பொறுப்புகள்
- (C) பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்
- (D) முதல் = பொறுப்புகள் – சொத்துக்கள்

12. One of the Debit-Credit rule is
- (A) Debit the receiver, Credit the giver
  - (B) Debit the giver, Credit the receiver
  - (C) Debit the gain, Credit the loss
  - (D) Debit the income, Credit the expenditure

பற்று வரவு அடிப்படை விதிகளில் ஒன்று

- (A) பெறுபவர் கணக்கில் பற்று, தருபவர் கணக்கில் வரவு
- (B) தருபவர் கணக்கில் பற்று, பெறுபவர் கணக்கில் வரவு
- (C) லாப கணக்கு பற்று, இழப்பு கணக்கு வரவு
- (D) வருமான கணக்கு பற்று செலவு கணக்கு வரவு

13. Mention the account to be debited for a credit sale to Seenu
- (A) Cash account
  - (B) Seenu's account
  - (C) Sales account
  - (D) Creditor's account

சீனு அவர்களுக்கு கடன் விற்பனை செய்தமைக்கு பற்று வைக்கப்பட வேண்டிய கணக்கினை குறிப்பிடுக

- (A) ரொக்க கணக்கு
- (B) சீனு கணக்கு
- (C) விற்பனை கணக்கு
- (D) கடன் அளித்தோர் கணக்கு

14. Mention the account to be credited for the cash purchase from Venkat

- (A) Venkat account (B) Cash account  
(C) Purchase account (D) Debtor's account

வெங்கட் என்பவரிடம் ரொக்கத்திற்கு சரக்கு கொள்முதல் செய்ததற்காக வரவு கொடுக்க வேண்டிய கணக்கினை குறிப்பிடுக

- (A) வெங்கட் கணக்கு (B) ரொக்க கணக்கு  
(C) கொள்முதல் கணக்கு (D) கடனாளிகள் கணக்கு

15. Left side of an account is said to be \_\_\_\_\_ side, Right side is said to be \_\_\_\_\_ side.

- (A) Debit, Credit (B) Credit, Debit  
(C) Asset, Liability (D) Liability, Asset

ஒரு கணக்கின் இடப்பகுதி \_\_\_\_\_ எனவும் வலப்பகுதி \_\_\_\_\_ எனவும் அழைக்கப்படுகின்றன.

- (A) பற்று, வரவு (B) வரவு, பற்று  
(C) சொத்து, பொறுப்பு (D) பொறுப்பு, சொத்து

16. Debit balance of a nominal account indicates

- (A) Income/Gain (B) Expense/Loss  
(C) Liability (D) Asset

பெயரளவு கணக்கினை பற்று இருப்பு குறிப்பது

- (A) வருமானம்/ஆதாயம் (B) செலவு/நட்டம்  
(C) பொறுப்பு (D) சொத்து

17. Balance of personal accounts and real accounts are shown in

- (A) Profit & Loss account (B) Balance sheet  
(C) Both (D) None

ஆள்சார் கணக்குகள் மற்றும் சொத்து கணக்குகளின் இருப்பு காட்டப்படுவது

- (A) லாப நட்ட கணக்கு (B) இருப்பு நிலை அறிக்கை  
(C) இரண்டும் (D) எதுவும் இல்லை

18. \_\_\_\_\_ purchases are entered in the purchase book.

- (A) Cash purchase of goods
- (B) Credit purchase of goods
- (C) Credit purchase of assets
- (D) All of the above

கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்படும் கொள்முதல் வகை

- (A) பொருள்களின் ரொக்க கொள்முதல்
- (B) பொருள்களின் கடன் கொள்முதல்
- (C) சொத்துக்கடன் கொள்முதல்
- (D) மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கொள்முதல்

19. The cash book with \_\_\_\_\_ column is mostly used.

- (A) Single
- (B) Double (Two)
- (C) Three
- (D) Four

அதிக அளவில் பயன்படுத்தப்படும் ரொக்க ஏட்டில் \_\_\_\_\_ நிரல்கள் உள்ளன.

- (A) ஒன்று
- (B) இரண்டு
- (C) மூன்று
- (D) நான்கு

20. Choose the wrong statement

- (A) The cash column of the cash book is balanced and taken to trial balance
- (B) The bank column of the cash book is balanced and taken to trial balance
- (C) The discount column of the cash book is balanced and taken to trial balance
- (D) The contra entries made in the cash book need not be posted in any book

தவறானதை தேர்வு செய்க

- (A) ரொக்க ஏட்டின் ரொக்க பத்தி இருப்பு காட்டப்பட்டு இருப்பாய்வுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது
- (B) ரொக்க ஏட்டின் வங்கி பத்தி இருப்பு காட்டப்பட்டு இருப்பாய்வுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது
- (C) ரொக்க ஏட்டின் தள்ளுபடி பத்தி இருப்பு காட்டப்பட்டு இருப்பாய்வுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது
- (D) ரொக்க ஏட்டின் உள்ள எதிர்பதிவுகளை வேறு எந்த பேரேட்டிலும் பதிய தேவையில்லை

21. Balance of cash column of the cashbook indicates

- (A) The net income
- (B) The difference of the debtors and creditors
- (C) The bank balance
- (D) The cash on hand

ரொக்க ஏட்டின் ரொக்கப்பதியின் இருப்பு குறிப்பிடுவது

- (A) நிகர வருமானம்
- (B) கடனாளிகளுக்கும் கடன் அளித்தோர்க்கும் வேறுபாடு
- (C) வங்கி இருப்பு ரொக்கம்
- (D) கையிருப்பு ரொக்கம்

22. Cash drawn from bank for office use will appear in the cash book in the

- (A) Debit side
- (B) Credit side
- (C) Both sides
- (D) No entry is required

அலுவலக தேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போது அதனை ரொக்க புத்தகத்தில் பதிவு செய்யப்படும் பக்கம்

- (A) பற்று பக்கம்
- (B) வரவு பக்கம்
- (C) இரு பக்கங்களிலும்
- (D) பதிவு செய்யப்படுவதில்லை

23. If a cheque is dishonoured by the bank then the account to be debited is

- (A) Customer account
- (B) Supplier account
- (C) Bank account
- (D) No debit is required

வசூலிக்கும் பொருட்டு வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை வங்கியில் அவமதிக்கப்பட்டால் பற்று வைக்கப்பட வேண்டிய கணக்கு

- (A) வாடிக்கையாளர் கணக்கு
- (B) சரக்கீந்தோர் கணக்கு
- (C) வங்கி கணக்கு
- (D) எந்த கணக்கிலும் பற்று வைக்க தேவையில்லை

24. Bank reconciliation statement is prepared by the

- (A) Bank (B) Business firm  
(C) Creditor (D) Debitor

வங்கி இணக்க சான்றினை தயாரிப்பது

- (A) வங்கி (B) வியாபார நிறுவனம்  
(C) கடன் அளித்தோர் (D) கடனாளிகள்

25. Which of the following is an example of fictitious assets?

- (A) Machinery (B) Stock  
(C) Patent (D) Preliminary expenses

கீழ்க்கண்டவற்றுள் எது புலப்படாத சொத்து.

- (A) இயந்திரம் (B) சரக்கிருப்பு  
(C) உரிமம் (D) துவக்க நிலை செலவினம்

26. Petty cash book is maintained to record the

- (A) Petty sales  
(B) Petty sales and expenses  
(C) Petty expenses only  
(D) All cash transactions

சிறு ரொக்க பதிவேடு பின்வரும் நடவடிக்கைகளை பதிவதற்காக பராமரிக்கப்படுகிறது

- (A) சிறு விற்பனைகள்  
(B) சிறு விற்பனைகள் மற்றும் செலவுகள்  
(C) சில்லறை செலவுகள் மட்டும்  
(D) அனைத்தும் ரொக்க நடவடிக்கை

27. Closing balance of petty cash book is

- (A) An Asset (B) A Liability  
(C) Income (D) Expense

சில்லறை ரொக்க ஏட்டின் முடிவிற்கு

- (A) ஒரு சொத்து (B) ஒரு பொறுப்பு  
(C) வருமானம் (D) செலவு

28. The item which will not find in the bank reconciliation statement is
- (A) Cheques received from the customer and deposited into bank but not credited by the bank
  - (B) Cheques paid to the suppliers but not cashed by them
  - (C) Cash discount allowed to the customers
  - (D) Interest credit by the bank

வங்கி இணக்க அறிக்கையில் காணப்படாத இனம்

- (A) வாடிக்கையாளரிடமிருந்து பெற்று வங்கியில் செலுத்தப்பட்ட காசோலைகள் வங்கியில் வரவு வைக்கப்படாதவை
- (B) பொருளீந்தோர்க்கு வழங்கிய காசோலைகள் காசாக்கப்படாதது
- (C) வாடிக்கையாளருக்கு அனுமதிக்கப்பட்ட ரொக்க தள்ளுபடி
- (D) வங்கியில் வரவு வைக்கப்பட்ட வட்டி

29. Find the Bank balance as per pass book

OD as per cash book Rs. 10,000

Unrealised cheques Rs. 5,000

Uncashed cheques Rs. 2,000

- (A) Rs. 13,000
- (B) Rs. 13,000 over draft
- (C) Rs. 7,000
- (D) Rs. 7,000 over draft

வங்கி செல்லேட்டின்படியான வங்கி இருப்பினை கணக்கிடுக.

ரொக்க ஏட்டின்படி வங்கி மேல்வரை பற்று ரூ. 10,000

வரவு வைக்கப்படாத காசோலைகள் ரூ. 5,000

ரொக்க மாக்கப்படாத காசோலைகள் ரூ. 2,000

- (A) ரூ. 13,000
- (B) வங்கி மேல்வரைப்பற்று ரூ. 13,000
- (C) ரூ. 7,000
- (D) வங்கி மேல்வரைப்பற்று ரூ. 7,000

30. Debit balance as per cash book is

- (A) Over Draft as per pass book
- (B) Credit Balance as per pass book
- (C) Over Draft as per cash book
- (D) All of the above

ரொக்க ஏட்டின் பற்றிறுப்பு என்பது

- (A) செல்லேட்டின்படி மேல்வரைப்பற்று
- (B) செல்லேட்டின்படி வரவிருப்பு
- (C) ரொக்க ஏட்டின்படி மேல்வரை பற்று
- (D) இவை அனைத்தும்

31. Copy of the passbook represents

- (A) The cash column of the cash book maintained by the customer
- (B) The bank column of the cash book maintained by the customer
- (C) Customer ledger in the bank
- (D) None of the above

செல்லேட்டின் நகல் குறிப்பிடுவது?

- (A) வாடிக்கையாளர் ரொக்க ஏட்டின் ரொக்கப்பத்தி
- (B) வாடிக்கையாளர் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தி
- (C) வங்கி பேரேட்டிலுள்ள வாடிக்கையாளர் கணக்கு
- (D) இவை எதுவுமில்லை

32. For the preparation of reconciliation statement, we have to consider the \_\_\_\_\_ column of the cash book.

- (A) Cash
- (B) Bank
- (C) Discount
- (D) All

சரிக்கட்டும் பட்டியலினை தயாரிக்க ரொக்க ஏட்டின் \_\_\_\_\_ பத்தியை கருத்தில் கொள்ள வேண்டும்.

- (A) ரொக்கம்
- (B) வங்கி
- (C) தள்ளுபடி
- (D) அனைத்தும்

33. Rs. 10,000 is debited in an account instead of credit to rectify the error we have to

- (A) Credit the account by Rs. 10,000
- (B) Credit the account by Rs. 20,000
- (C) Debit the account by Rs. 10,000
- (D) Debit the account by Rs. 20,000

ரூ. 10,000 ஒரு கணக்கில் வரவு வைக்கப்படுவதற்கு பதிலாக பற்றுவைக்கப்பட்டது இதை சரிசெய்ய

- (A) இக்கணக்கில் ரூ. 10,000 வரவு வைக்க வேண்டும்
- (B) இக்கணக்கில் ரூ. 20,000 வரவு வைக்க வேண்டும்
- (C) இக்கணக்கில் ரூ. 10,000 பற்று வைக்க வேண்டும்
- (D) இக்கணக்கில் ரூ. 20,000 பற்று வைக்க வேண்டும்

Question 34 to 45 :

The balances of various ledger account is given

Mark 'A' if the balance appear in the debit side of the trial balance

Mark 'B' if the balance appear in the credit side of the trial balance

Mark 'C' if it will not appear in the trial balance

Mark 'D' if it cannot be judged with the given details

வினா எண் 34 முதல் 45 வரை :

பல்வேறு பேரேட்டிலிருந்து இருப்புகள் தரப்பட்டுள்ளது

இது இருப்பாய்வின் பற்று பக்கத்தில் வருமாயின் 'A' என குறிக்கவும்

இது இருப்பாய்வின் வரவு பக்கத்தில் வருமாயின் 'B' என குறிக்கவும்

இது இருப்பாய்வின் எந்த ஒரு இடத்திலும் வராதலில் 'C' என குறிக்கவும்

இருப்பாய்வில் இதனை கணிக்க இயலாது எனில் 'D' என குறிப்பிடவும்

34. Salary Rs. 36,320.

(A) (B)

(C) (D)

ஊதியம் ரூ. 36,320.

(A) (B)

(C) (D)

35. Sales Rs. 1,73,500.

(A) (B)

(C) (D)

விற்பனை ரூ. 1,73,500.

(A) (B)

(C) (D)

36. Purchase Rs. 1,44,670.

(A) (B)

(C) (D)

கொள்முதல் ரூ. 1,44,670.

(A) (B)

(C) (D)

37. Return Inwards Rs. 4,400

(A) (B)

(C) (D)

உள்திருப்பம் ரூ. 4,400.

(A) (B)

(C) (D)

38. Return outwards Rs. 4,600.

(A) (B)

(C) (D)

வெளித்திருப்பம் ரூ. 4,600.

(A) (B)

(C) (D)

39. Uncashed cheques Rs.3,435.

(A) (B)

(C) (D)

காசாக்கப்படாத காசோலை ரூ. 3,435.

(A) (B)

(C) (D)

40. Interest received Rs. 475.

(A) (B)

(C) (D)

பெறப்பட்ட வட்டி ரூ. 475.

(A) (B)

(C) (D)

41. Cash discount Rs. 340.  
(A) (B)  
(C) (D)  
ரொக்க கழிவு ரூ. 340.  
(A) (B)  
(C) (D)
42. Investment Rs. 6,000.  
(A) (B)  
(C) (D)  
முதலீடுகள் ரூ. 6,000.  
(A) (B)  
(C) (D)
43. Capital Rs. 50,000.  
(A) (B)  
(C) (D)  
முதல் ரூ. 50,000.  
(A) (B)  
(C) (D)
44. Opening stock Rs. 20,150.  
(A) (B)  
(C) (D)  
துவக்க சரக்கிருப்பு ரூ. 20,150.  
(A) (B)  
(C) (D)
45. Closing stock Rs. 21,460.  
(A) (B)  
(C) (D)  
இறுதி சரக்கிருப்பு ரூ. 21,460.  
(A) (B)  
(C) (D)

46. Error causing disagreement of a trial balance

- (A) Partial omission (B) Complete omission  
(C) Error of principle (D) Compensating Error

இருப்பாய்வு உடன்பாடு பாதிப்படைய காரணமான பிழை

- (A) பகுதிவிடு பிழை (B) முழுவிடு பிழை  
(C) விதிப்பிழை (D) ஈடுகட்டும் பிழை

47. The error which does not affect the agreement of the trial balance

- (A) Totalling error  
(B) Partial omission  
(C) Compensating error  
(D) Entry in the wrong side

இருப்பாய்வு உடன்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தாத பிழை

- (A) கூட்டல் பிழை  
(B) பகுதிவிடு பிழை  
(C) சரிக்கட்டும் பிழை  
(D) தவறான பக்கத்தில் எடுத்தெழுதும் பிழை

48. Discount received Rs. 2,735 was entered as Rs. 2,375 in the discount account. To rectify the error

- (A) Discount received account to be debited by Rs. 360  
(B) Discount received account to be credited by Rs. 360  
(C) Rs. 360 to be debited in the concerned supplier account  
(D) Rs. 360 to be credited in the concerned supplier account

தள்ளுபடி பெற்றது ரூ. 2,735 கழிவுகணக்கில் ரூ. 2,375 என எழுதப்பட்டுள்ளது இதை சரி செய்ய

- (A) தள்ளுபடி பெற்றது கணக்கில் ரூ. 360 பற்று வைக்கப்பட வேண்டும்  
(B) தள்ளுபடி பெற்றது கணக்கில் ரூ. 360 வரவு வைக்கப்பட வேண்டும்  
(C) தொடர்புடைய பொருள்நீத்தோர் கணக்கில் ரூ. 360 பற்று வைக்க வேண்டும்  
(D) தொடர்புடைய பொருள்நீத்தோர் கணக்கில் ரூ. 360 வரவு வைக்க வேண்டும்

49. Find the receipt which is not to be classified as capital receipt

- (A) Capital introduced
- (B) Loans
- (C) Sales of fixed assets
- (D) Sale of goods

முதலின வரவாக கருதிட இயலாத வரவினம்

- (A) தொழிலில் இடப்பட்ட முதல்
- (B) கடன்கள்
- (C) நிலை சொத்து விற்பனையில் பெற்ற வரவு
- (D) பண்டங்களின் விற்பனையில் பெற்ற வரவு

50. Example of expenditure which cannot be classified as capital expenditure

- (A) Purchase of land
- (B) Purchase of machinery
- (C) Purchase of fuel for machinery
- (D) Purchase of furniture

முதலின செலவினம் என குறிப்பிட்ட இயலாத செலவிற்கு உதாரணம்

- (A) நிலம் கொள்முதல்
- (B) இயந்திரம் கொள்முதல்
- (C) இயந்திரத்திற்கான எரிபொருள் கொள்முதல்
- (D) அறைகலன் கொள்முதல்

51. Example of expenditure which cannot be classified as revenue expenditure

- (A) Purchase of goods
- (B) Share of profit paid to the owner
- (C) Salary paid
- (D) Repair charges

வருவாயின் செலவினமென குறிப்பிட இயலாத செலவிற்கு உதாரணம்

- (A) பண்டங்கள் கொள்முதல்
- (B) உரிமையாளருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்ட லாபம்
- (C) ஊதியம் வழங்கியது
- (D) பழுது பார்ப்பு செலவினம்

Question no: 52 to 60 :

Some of the items from the ledger/Trial balance of a town panchayat is given. Find where it would be transferred in preparing income and expenditure account and the balance sheet.

Mark 'A' to represent income and expenditure account

Mark 'B' to represent liability side of the balance sheet

Mark 'C' to represent asset side of the balance sheet

Mark 'D' No where in the above

52 முதல் 60 வரை :

ஒரு பேரூராட்சியின் பேரேடு மற்றும் இருப்பாய்விலிருந்து எடுக்கப்பட்ட இனங்கள் சில தரப்பட்டுள்ளது. இவை வருவாய் மற்றும் செலவின கணக்கு அல்லது இருப்பு நிலை அறிக்கை எதில் இடம் பெறும் என ஆய்வு செய்து

வருவாய் மற்றும் செலவுகள் கணக்கும் இடம் பெறுமாயின் 'A' எனவும்

இருப்பு நிலை குறிப்பின் பொறுப்புகளில் இடம் பெறுமாயின் 'B' எனவும்

இருப்பு நிலை குறிப்பின் சொத்துகளில் இடம் பெறுமாயின் 'C' எனவும்

இவை எதிலும் வராது எனில் 'D' என குறிப்பிடுக.

52. Property tax demand raised

(A) (B)

(C) (D)

சொத்து வரி கேட்பு எழுப்பியது

(A) (B)

(C) (D)

53. Property tax collected

(A) (B)

(C) (D)

சொத்து வரி வசூலித்தது.

(A) (B)

(C) (D)

54. Property tax advance collection

(A) (B)

(C) (D)

சொத்து வரி முன்கூட்டியே வசூலித்து.

(A) (B)

(C) (D)

55. Property tax - Balance to be collected

(A) (B)

(C) (D)

சொத்துவரி நிலுவை வசூலிக்க வேண்டியது.

(A) (B)

(C) (D)

56. Prior year income

(A) (B)

(C) (D)

கடந்த ஆண்டுகளுக்கான வருவாய்.

(A) (B)

(C) (D)

57. Prior year expenditure.

(A) (B)

(C) (D)

கடந்த ஆண்டுகளுக்கான செலவினம்.

(A) (B)

(C) (D)

58. Purchase of street light materials.

- (A) (B)  
(C) (D)

தெருவிளக்கு உபகரணிங்களின் கொள்முதல்.

- (A) (B)  
(C) (D)

59. Street light materials used during the year.

- (A) (B)  
(C) (D)

நடப்பாண்டில் பயன்படுத்தப்பட்ட தெருவிளக்கு உபகரணங்கள்.

- (A) (B)  
(C) (D)

60. Balance of street light materials in hand.

- (A) (B)  
(C) (D)

தெருவிளக்கு உபகரணங்கள் இறுதி இருப்பு.

- (A) (B)  
(C) (D)

**ROUGH WORK**

## ROUGH WORK